

دُعَاءُ: بِاسْمِ الْإِلَهِ

لِشَيْخِ الْإِسْلَامِ الْحَاجِّ إِبْرَاهِيمَ نِيَّاسَ رَضِيَ اللَّهُ عَنْهُ
هَذَا الدُّعَاءُ فِي التَّوَسُّلِ بِحُرُوفٍ:

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ﴾

Au nom d'Allah je rends grâce au Détenteur du Vouloir	بِاسْمِ الْإِلَهِ أَشْكُرُ الْمُرِيدَا
Espérant , par sa bonté , un afflux de faveurs	وَأَرْجِي بِفَضْلِهِ الْمَزِيدَا
Je lui demande de gratifier l'aspirant	سَأَلْتُهُ أَنْ يُثَبِّتَ الْمُرِيدَا
De dons innombrables émanant de Sa générosité	مِنْ جُودِهِ مَا أَغْجَزَ الْعَدِيدَا
(Et se traduisant) en connaissances et en richesses	مِنَ الْعُلُومِ وَمِنَ الْأَرْزَاقِ
A fortiori en caractères vertueux	فَضْلًا وَمِنْ مَحَاسِنِ الْأَخْلَاقِ
Je formule cette demande par Allah, le miséricordieux,	أَسْأَلُ بِاللَّهِ وَبِالرَّحْمَنِ
Le dominateur et le donateur par excellence	وَبِالْمُهَيَّمِ وَبِالْمَنَّانِ
Je n'éprouve de besoin à l'endroit de nul autre que Lui	لَا أَحْتَاجُ نَحْوَ غَيْرِهِ فِي الْعُمُرِ

Pas plus que je ne recherche de dons auprès
d'autre que Lui

Je ne suis qu'un piètre esclave du Riche Maître

J'espère en Lui pour moi-même et mes alliés

Il est le Puissant en dehors de qui tout est
insignifiant,

Le généreux et le donateur sublimes

Je quémande (auprès de Toi) toute facilité pour
mes amis

Et preserves les, Ô Seigneur, contre toute
difficulté

Fasses que la pauvreté ne leur porte guère
préjudice

Ô Toi le Juste ! Épargne mes amis de la
domination de l'ennemi

Fasses que toutes leurs occupations
soient dirigées vers Ta religion de droiture

Et étends sur eux tes faveurs englobantes

Protèges-les contre la mention de tout ce qui n'est
pas Toi

Emplies leurs cœurs de tout secret

Mets en leur possession les demeures et les biens
(des ennemis de l'Islam)

Sauves les et attribues leur les butins

Fasses que toutes leurs occupations soient
dirigées vers Ta religion de droiture

Et étends sur eux tes faveurs englobantes

Donnes et augmentes (Tes faveurs) au prorata de
la véridicité

فَلَا أُرُومُ مِنَّةً لِلْغَيْرِ

إِنِّي عُيَيْدٌ لِلْغَنِيِّ الْوَالِي

أَرْجُوهُ لِي وَكُلُّ مَنْ يُوَالِي

هُوَ الْعَزِيزُ غَيْرُهُ ذَلِيلٌ

وَهُوَ الْكَرِيمُ الْوَاهِبُ الْجَلِيلُ

أُرُومٌ لِلْأَحْبَابِ كُلِّ يُسْرٍ

وَأُنْكَفِهِمْ يَا رَبِّ كُلَّ عُسْرٍ

لَا ضَرَّهُمْ فَقْرٌ وَلَا يُسَلِّطُ

عَلَيْهِمُ الْأَعْدَاءُ يَا مَنْ يُقْسِطُ

رَفَعْتَهُمْ فَضْلًا بِذِكْرِكَ الْعَظِيمِ

فَأَغْنِهِمْ طُرًّا بِفَضْلِكَ الْعَمِيمِ

حَمَيْتَهُمْ عَنْ ذِكْرِ كُلِّ غَيْرِ

فَأَمَلْنَا قُلُوبَهُمْ بِكُلِّ سِرٍّ

مَلَكْتَهُمُ الدِّيَارَ وَالْأَمْوَالَ

وَوَجَّهْتَهُمْ وَأَعْطَيْتَهُمْ أَنْفَالَ

أَقِيمْ وَجُوهَهُمْ لِدِينِكَ الْقَوِيمِ

وَمُدِّ فِيهِمْ بِفَضْلِكَ الْجَسِيمِ

نَلِّهِمْ وَزِدْهُمْ بِقَدْرِ صِدْقِ

De chaque aspirant et au prorata de son ardent désir

J'exprime des vœux sachant que Tu connais (l'inexprimé)

Malgré tout, je continue sachant que Tu Es le Miséricordieux

Tout ce que je désire est pour Toi, émane de Toi, et provient de Toi

Et Toi, Tu Es Le Pourvoyeur de la sagesse.

Je nourris l'espoir et j'ai la ferme conviction que je retournerai à Toi

Tu Es Le Bénéficiaire de toutes mes demandes

Embellies (les actions) des derniers pieux ainsi que (celles de) nos héritiers

Et Donnes-nous ce que n'avaient pas nos prédécesseurs

Ô Toi qui exauce les prières du besogneux

Extirpes de nous tout mal

Attribues Ton Salut et Ta Paix distingués au Prophète l'Elu

Ainsi qu'à sa famille (les Gens de sa Demeure).

كُلُّ مُرِيدٍ وَبِقَدْرِ شَوْقٍ

إِنِّي أُرِيدُ مِنْكَ بَلْ وَتَعْلَمُ

إِنِّي أُرِيدُ بَعْدَ بَلْ وَتَرْحَمُ

لَكَ وَمِنْكَ ثُمَّ فِيكَ كَلَّمَا

طَلَبْتُهُ وَأَنْتَ تُعْطِي الْحِكْمَا

رَجَوْتُ إِنْ نِي رَجَعْتُ مِنْكَ

بِكُلِّ مَا سَأَلْتُهُ إِلَيْكَ

حَسَّنْ خَوَاتِمَ الْأَوْلَى وَالْوَلَا

وَأَعْطِنَا مَا فَاتَ الْأَوْلِيَانَا

يَا مَنْ يُجِيبُ دَعْوَةَ الْمُضْطَرِّ

فَلْتَكْشِفْ لَنَا مَا مَسَّنَا مِنْ ضُرِّ

مُصَلِّيًّا عَلَى النَّبِيِّ الْمُصْطَفِيِّ

وَأَلِهِ مُسَلِّمًا مُشَرِّفًا